1973 மார்ச் 9]

Over bridges across railway lines in Madurai

* 301 Q.—THIRU K. T. K. THANGAMANI : Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(a) whether the over bridge near Meenakshi Mills in Madurai has been completed; and

(b) if so, when it is likely to be opened for traffic?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : (அ) இல்லை.

(இ) இக்கேள்விக்கு இடமில்லை.

* 302 Q.—THIRU K. T. K. THANGAMANI : Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(a) whether the over bridge near Subramaniapuram in Madurai has been opened for traffic; and

(b) the expenditure incurred by the Government towards the construction of the same?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : (அ) ஆம்.

(இ) மதுரையில் சுப்பரமணியபுரத்திற்கு அருகில் மேம் பாலம் அமைப்பதற்காக ரூபாய் 37 லட்சம் மதிப்பீட்டிற்கு அரசு ஏற்பளித்துள்ளது. ஒப்பந்தக்காரருக்கு இறுதியாகத் தொகை செலுத்திய பின்னரும், ரயில்வே துறைக்கும் மாநில அரசுக்கு மிடையே உள்ள கணக்குகளைச் சரிகட்டிய பிறகும்தான் இப்பணிக்காகச் செலவிடப்பட்ட தொகை என்னவென்று தெரியும்.

திரு. க. சுப்பு : பேரவைத் துணைத் தலைவரவர்களே, இந்தப் பாலத்தைக் கட்டி முடிப்பதிலே ஏற்பட்ட சிரமங்களைக் காட்டிலும் அதற்கு மேயர் முத்து மேம்பாலம் என்று பெயர் வைப்பதா மு.ப. 9-30
அல்லது பசும்பொன் தேவரின் பெயரை வைப்பதா என்ற சிரமங்கள்தான் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. ஆகவே, இப்பொழுது பெயரை வைப்பதிலே சிரமம் இல்லாமல் இருப் பதற்கு விதிமுறைகள் வைக்கப்பட்டிருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : தலைவரவர்களே, இந்தப் பாலங்களுக்குப் பெயர் வைக்கிற பிரச்னை முடிந்துபோன பிரச்சனையாகும்.

திரு. த. சோனையா : தலைவரவர்களே, மதுரை மேம்பாலத்திற்குக் கீழே கடைகள் வைக்க அரசாங்கம் ஏற்பாடு செய்யுமா என்று முன்பு கேட்டபொழுது அதற்கு ஆவன செய்யும் என்று அமைச்சரவர்கள் அறிவித்திருந்தார்கள். அதன்படி அந்த இரண்டு பாலங்களுக்கும் கீழேயிருக்கின்ற இடங்களில் பன்றி, மாடு மற்றவைகள் போய்க் குடிபுகுவதற்கு முன்பாக அரசு ஏலத்திற்கு விட்டு கடைகள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : தலைவரவர்களே, மூலக்கேள்விக்கும் இதற்கும் தொடர்பில்லை. தனிக்கேள்வி போட வேண்டும். அதுபோல செயற்குறிப்பு அரசாங்கத்தின் பரிசீலனையில் இருப்பதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

பில்லூருக்கருகே, பாலாற்றின் குறுக்கே அணை

*** 303. வினா—திரு. என். கிட்டப்பா :** மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) வடார்க்காடு மாவட்டம், பில்லூருக்கு அருகே பாலாற்றில் புதிய அணை ஒன்று கட்டும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா ?

(இ) ஆம் எனில், அதற்கான மதிப்பீடு எவ்வளவு ?

(உ) இத்திட்டத்தினால் ஏற்படும் நன்மைகள் யாவை ?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : (அ) ஆம்.

(இ) இத்திட்டத்தின் முதல்நிலை மதிப்பீடு ரூ. 350.00 லட்சமாகும்.

(உ) இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் பாலாறு அணைக்கட்டுத் திட்டத்தின்கீழ் தற்போதுள்ள 27,000 ஏக்கர் ஆயக்கட்டுக்கு நம்பகமான பாசன வசதி கிடைக்கும் என்றும், கூடுதலாக 13,500 டன் உணவு தானிய விளைச்சல் கிடைக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

திரு. எம். எ. லத்தீப் : தலைவரவர்களே, இந்தத் திட்டம் பாசன வசதிக்கு மட்டுமல்லாமல், இப்பொழுதுள்ள சூழ்நிலையில் குடிதண்ணீர் வசதி பெறுவதற்கும் இது மிகவும் இன்றியமையாத